

பகுதி - II. பொருள் கூறுக:

6x1=6

1. தேசம் - 2. நெறி - 3. பார் - 4. மோப்பம் -  
5. அனிச்சம் - 6. பண் -

II. பிரித்து எழுதுக:

7x1=7

7. மாசற=  
8. தூற்றும்படி =  
9. எவ்வுயிருக்கும் =  
10. இசைப்பாடல்கள் =  
11. மருந்தெனினும் =  
12. கதிர்ச்சுடர் =  
13. பள்ளிக்கூடம் =

III. சேர்த்து எழுதுக:

7x1=7

14. சீர் + தூக்கின் =  
15. கை + பொருள் =  
16 அறிவு + உடைமை =  
17 குடி + மக்கள் =  
18. பயன் + உடைய =  
19. பணி + மூட்டம் =  
20. விண் + மீன்கள்

IV. எதிர்ச்சொல் தருக:

7x1=7

21. கற்றவர் x 22. வெற்றி x 23. இன்பம் x  
24. நன்மை x 25. உயர்வு x 26. புகழ் x 27. வெண்மை

பகுதி - IIV. எவையேனும் மூன்றனுக்கு வாக்கியத்தில் அமைத்து எழுதுக:

3x1=3

28. வகுப்பு 29. பொங்கல் 30. உயர்க்கல்வி  
31. செல்வம் 32. கடல்

VI கீழ்க்காணும் இலக்கண வினாக்களுள் எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளி. 6x2=12

33. இன எழுத்துகள் என்றால் என்ன?  
34. ஆய்த எழுத்துக்கு இன எழுத்து உண்டா?  
35. இடையின எழுத்துகளை குறிப்பிடுக.  
36. மயங்கொலிகள் என்றால் என்ன?  
37. ண, ந, ன - ஆகிய எழுத்துகளை எவ்வாறு உச்சரிக்க வேண்டும்?  
38. சுட்டு எழுத்துகள் என்றால் என்ன?  
39. அண்மை சுட்டு என்றால் என்ன?  
40. சேய்மைச்சுட்டு என்றால் என்ன?  
41. உயிர் எழுத்துகளின் இன எழுத்துகள் யாவை?

பகுதி- IIIVII. விளம்பரம்:

5x1=5

“பாரதி”  
புத்தகக்கண்காட்சி

சிறப்பு சலுகை:  
இரண்டு புத்தகங்களுக்கு  
மேல் வாங்குபவருக்கு  
“ஒரு மரக்கன்று” இலவசம்.

அறிவை மேம்படுத்தி  
பசுமை இந்தியாவை  
உருவாக்குவோம்

தூரமில்லை  
தொட்டுவிடலாம்

திருக்குறள்

அக்னி  
சிறகுகள்

நடைப்பெறும் நாள் : 20-12-19  
முகவரி எண் - 10, காந்தி தெரு,  
திரு.வி.க. நகர்.

## வினாக்கள்:

42. புத்தகக் கண்காட்சியின் பெயர் என்ன?  
43. இக்கண்காட்சியில் \_\_\_\_\_ புத்தகம் கிடைக்கும்.  
அ. தூரம் இல்லை தொட்டுவிடலாம் ஆ. சமையல் குறிப்பு புத்தகம்  
இ. அழகு குறிப்பு புத்தகம்.  
44. சிறப்பு சலுகையாக இரண்டு புத்தகங்களுக்கு மேல் வாங்குபவருக்கு \_\_\_\_\_ இலவசம்.

45. கண்காட்சி நடைப்பெறும் நாள் யாது?

46. இக்கண்காட்சியின் முகவரியை குறிப்பிடுக.

VIII. கீழ்க்காணும் தமிழாக்கங்களுள் எவையேனும் நான்கனுக்கு [4] மட்டும் விடையளி:- 4x2=8

47. A good name keeps its luster in dark.

48. Diamonds cut diamonds.

49. Live and let live.

50. Empty Vessels make the more noise.

51. A friend in need is a friend in deed.

52. Anger is Sworn enemy.

53. Distance lends enchantment to the view.

பகுதி-IV

IX. கடிதம்: - [5]

54. அ. போக்குவரத்து வசதி வேண்டி மேலாண்மை இயக்குநருக்கு ஒரு கடிதம் வரைக.

[அல்லது]

55. ஆ. உன் தெருவில் கொசு மருந்து தெளிக்க வேண்டி மாநகராட்சியருக்கு ஒருகடிதம் வரைக.

X. கீழ்க்காணும் துணைப்பாடங்களுள் ஏதேனும் ஒன்றுக்கு [1] மட்டும் விடையளி: - [5]

56. நூலகம் நோக்கி.

57. மனம் கவரும் மாமல்லபுரம்.

58. உழைப்பே மூலதனம்.

XI. புத்தகப்பயிற்சி:-

அ. பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக. 4x1=4

|     | பிழையான சொல் | திருத்தம். |
|-----|--------------|------------|
| 59. | தென்றல்      | _____      |
| 60. | கண்டம்       | _____      |
| 61. | நன்றி        | _____      |
| 62. | மன்டபம்      | _____      |

ஆ. கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. 5x1=5

[குழந்தைகள் நாள், மாணவர்கள் நாள், ஆசிரியர் நாள், தேசிய இளைஞர் நாள், கல்வி வளர்ச்சி நாள்]

63. காமராசர் பிறந்த நாள் \_\_\_\_\_.

64. டாக்டர் எஸ். இராதகிருஷ்ணன் பிறந்த நாள் \_\_\_\_\_.

65. அப்துல்கலாம் பிறந்த நாள் \_\_\_\_\_.

66. விவேகானந்தர் பிறந்த நாள் \_\_\_\_\_.

67. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் \_\_\_\_\_.

இ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 6x1=6

68. சிரம் என்பது \_\_\_\_\_ [தலை/தளை]

69. பறவை வானில் \_\_\_\_\_ [பறந்தது/பரந்தது].

70. குழந்தைகள் \_\_\_\_\_ விளையாடினர். [பந்து/பன்து]

71. என் வீடு \_\_\_\_\_ உள்ளது. [அது/அங்கே]

72. உன் வீடு \_\_\_\_\_ அமைந்துள்ளது. [எங்கே/என்ன]

73. தம்பி \_\_\_\_\_ வா. [இவர்/இங்கே]